

நல்லூர், யாழ்ப்பாணக் கல்விக்கோட்டம் இரண்டாம் தவணைப் பரீட்சை - 2015

தரம் : 07	செயன்முறைத் தொழில்நுட்பம்	நேரம் : 1.30 மனத்தயாலம்
வெயர் / சுட்டெண் :		

பகுதி - I

சரியான விடையின் கீழ்க் கோடிடுக.

01. கூட்டெரு தயாரிக்கும் முறைகள் எத்தனை?
1) 4 2) 5 3) 3 4) 2
02. பயிர்களில் வாடல் நோய் ஏற்படுவது எந்த நுண்ணங்கித் தாக்கம்
1) பங்கச 2) பற்றீரியா 3) வைரஸ் 4) கூட்டுப்புழு
03. பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான மண்
1) களிமண் 2) மணல் மண் 3) நன்மண் 4) லோம் மண்
04. நிழலான இடத்தில் வளரக்கூடிய அலங்காரச் செடி
1) கோலியாஸ் 2) றோசா 3) ஐந்தூரியம் 4) சீனியாஸ்
05. இளம் தண்டுத்துண்டம் பின்வருவனவற்றுள் எது?
1) கோலியாஸ் 2) றோசா 3) குரோட்டன் 4) டிபன்பேர்கியா
06. நிலக்கீழ்த் தண்டு மூலம், இலைகள் மூலம் இனப்பெருக்கும் அலங்காரத் தாவரம் ஒன்று
1) கலேடியம் 2) பெகோனியா 3) சதைகரைச்சான் 4) ஹெலிசோனியா
07. உடல் வளர்ச்சிக்கு உகந்த போசணை மூலகம்
1) காபோவைதரேற்று 2) விற்றமின் 3) புரதம் 4) கொழுப்பு
08. கொதிநீரில் வார்த்தல் (பிளாஞ்சிங்) இச் செயற்பாட்டில் மரக்கறி வகைகளை நீரில் ஊற வைக்கும் நிமிடம்
1) 5 - 8 நிமிடம் 2) 5 - 15 நிமிடம் 3) 5 - 7 நிமிடம் 4) 5 - 10 நிமிடம்
09. மூடி அவிக்கும் உணவுப் பொருள் ஒன்று அல்லாதது
1) பருப்பு 2) அரிசி 3) மரவள்ளிக்கிழங்கு 4) கடலை
10. ஆழமான எண்ணையில் பொரிக்கும் உணவுக் கூட்டத்தில் மிகப் பொருத்தமானது
1) கட்டல், வடை, இறைச்சி, இறால்
2) றோள்ஸ், முட்டைப் பொரியல், மீன், கருவாடு
3) கொக்கீஸ், வடை, பற்றீஸ், கட்டல்
4) கருவாடு, இறால், ஆம்லட், வடை
11. முதலாம் வகை நெம்புகோலுக்கு உதாரணம்
1) கத்தரிக்கோல் 2) பாக்குவெட்டி
3) பட்டம் ஏற்றுதல் 4) மேற்கூறிய யாவும் சரி

12. மின்அழுத்த வேறுபாடு, மின்னோட்டம், தடை போன்றவற்றை அளக்கப் பயன்படும் கருவி
1) அம்பியர்மானி 2) வோல்ட்மானி 3) பல்மானி 4) அழுக்கமானி


13. நீர்க் குழாய்த் தொகுதியினை அமைக்கும் போது அதனை 90° இல் திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் இணைப்புக் குழாய்

1)

2)

3)

4)



14. கேத்திர கணித திண்ம உருக்களில் ஒன்று அல்லாதது

1) ஐங்கோணி

2) கூம்பகம்

3) உருளை

4) கோளம்

15. இயற்கையாக உள்ள நீரோடைகள் அல்லது செயற்கையாக அமைக்கப்பட்ட தடாகங்கள் போன்றவற்றில் குறுக்காகப் பயன்படும் வடிவம்

1) வில் அமைப்பு

2) மதில்கள்

3) விற்பாலம்

4) தடாகங்கள்

16. நிலங்களை அலங்கரிப்பதற்கு பயன்படும் பொருட் கூட்டங்கள்

1) சிலைகள், வாங்குகள், நீரோடைகள்

2) பூப்பாத்திகள், பூமரங்கள், கொடிகள்

3) பாதைகள், படிகள், பொய்கைகள்

4) மேற்கூறிய யாவும் சரி

17. எமது பாடசாலை சேவைகளை பூர்த்தி செய்யும் சேவைகளில் ஒன்று அல்லாதது

1) தொடர்பாடல் சேவை

2) மின்சார சேவை

3) பற்சிகிச்சை நிலையம்

4) பல்பொருள் அங்காடி

18. இலவசப் பொருட்களில் ஒன்று

1) பாடநூல்

2) சூரிய ஒளி

3) சீருடை

4) மதிய உணவு

19. தர நிர்ணயத்தை கணிக்கும் நிறுவனங்களில் ஒன்று

1) SLS

2) World Bank

3) GTZ

4) UNHCR

20. கைத்தொழில் பொருளுக்கு உதாரணம்

1) மட்பாண்டம்

2) அரிசி

3) கரும்பு

4) பருப்பு

(1 x 20 = 20 புள்ளிகள்)

பகுதி - II

முதலாம் வினாவிிற்கும் ஏனைய இரண்டு வினாக்களுக்கும்

மொத்தமாக மூன்று வினாக்களுக்கு வீடை தருக.

கீதற்கு வீடைத்தானைப் பயன்படுத்துக.

01. 1) தொழில்நுட்ப பாடத்தில் நீர் வகுப்பறையில் மேற்கொண்ட செய்முறை ஒன்றைக் குறிப்பிடுக.
2) இச் செய்முறைக்கு பயன்படுத்திய பொருட்கள், கருவி, உபகரணங்கள் எவை?
3) இச் செய்முறையில் உமக்கு கிடைத்த அனுபவம் யாது?
(4 + 3 + 3 = 10 புள்ளிகள்)
02. 1) வித்துக்கள் மூலம் இனப்பெருக்கும் அலங்காரச் செடிகள் மூன்று தருக.
2) றோசா செடிக்கு பயன்படும் நடுகை ஊடகம் யாது?
3) அலங்காரச் செடி வளர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் மூன்று தருக.
(3 + 3 + 4 = 10 புள்ளிகள்)
03. 1) கொதி நீராவியில் அவிக்கும் உணவு மூன்று தருக.
2) பழச்சாறு செய்வதற்கு தேவையான பழங்கள் எவை?
3) ஈற்றுணவுக்கு உதாரணம் ஒன்று தருக.
4) அழுக்க அடுப்பில் சமைப்பதால் கிடைக்கும் அனுகூலங்கள் இரண்டு தருக.
(3 + 3 + 2 + 2 = 10 புள்ளிகள்)
04. 1) நீரைத் தேக்கி வைப்பதற்கு பயன்படும் நீர்த்தொட்டி வகைகள் நான்கு தருக.
2) நீரை விநியோகம் செய்வதற்கு பயன்படும் குழாய் வகைகள் மூன்று தருக.
3) மனித பாவனைக்கு பயன்படும் நீரில் காணப்பட வேண்டிய இயல்புகள் மூன்று தருக.
4) PVC குழாய் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுகூலம் இரண்டு தருக.
(3 + 3 + 2 + 2 = 10 புள்ளிகள்)
05. 1) பொருட்களை கொள்வனவு செய்யும் ஒருவர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் மூன்று தருக.
2) உமக்கு தெரிந்த நிதி நிறுவனங்கள் (வங்கி) நான்கு தருக.
3) சேவை வழங்கும் நிறுவனங்கள் நான்கு தருக.
4) வகுப்பறையில் உள்ள கற்றல் உபகரணங்கள் நான்கு தருக.
(3 + 3 + 2 + 2 = 10 புள்ளிக்



தரம் 01 - 10

3ம் தவணை

REVISION | PAPER DISCUSSION

புதிய அனுமதிகள்
வழங்கப்படுகின்றன..

கட்டண விபரங்கள்

ஆரம்பம் - 01.12.2024

மீட்டல் மற்றும் வினாத்தாள்
கலந்துரையாடல் வகுப்புகள்

இலங்கையின் எப்பாகத்திலிருந்தும்
இணைந்து கொள்ள முடியும்.

JOIN NOW

தமிழ் Medium

தரம் 01-02 2000/=

தரம் 03-05 2500/=

தரம் 06-10 3000/=

English Medium

தரம் 06-07 3500/=



KALVI.LK



WHATSAPP

075 287 1457